

ଫୋନ୍ ନମ୍ବର ) ୦୧୧୨୬୬୯୧୯୨, ୦୧୧୨୬୭୫୦୧୧  
ତେଲାଳପେଚି ) ୦୧୧୨୬୯୮୫୦୭, ୦୧୧୨୬୯୪୦୩୩  
Telephone ) ୦୧୧୨୬୭୫୪୪୯, ୦୧୧୨୬୭୫୨୮୦

ಉದ್ದೇಶ ) 0112693866  
ಪೆಕ್ಷ ) 0112693869  
Fax ) 0112692913

විද්‍යුත් තැපෑල )postmaster@health.gov.lk  
මින්නගුණු මුක්වරී )  
e-mail )

වෙබ් අඩවිය ) www.health.gov.lk  
ඩිජීතල් තොරතුරු )  
website )



କୁଳିତିପାଦ  
ଶବ୍ଦଶିରିପାଦ

SUWASIRIPAYA

**සොංඩ අමාත්‍යාංශය  
ස්කෑපාතාර අමෙරිකා  
Ministry of Health**

மலர் அங்கை )  
 எனது இல ) CF/EXO/07/2022  
 My No. )  
 இவரை அங்கை )  
 உமது இல )  
 Your No. : )

ଦୈନିକ )  
ତିକତି ) 2022.11. 17  
Date )

பொதுகற்றுநிருப இலக்கம் : ०२ /१५ /२०२२

மாகாண ககாதார செயலாளர்கள்,  
பிரதிப் பணிப்பாளர் நாயகம் - இலங்கை தேசிய வைத்தியசாலை,  
பணிப்பாளர் - தேசிய வைத்தியசாலை, கண்டி  
மத்திய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள்,  
மாகாண ககாதார சேவைகள் பணிப்பாளர்கள்,  
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள்  
உரிய நிறுவனத் தலைவர்கள்

சுகாதார அமைச்சரன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் சேவைப் பிரிவு (MN - 4- 2006(A) பகுகிளுக்கான முதலாவது வினாத்திற்மைகாண் தடைப்பரிசை-2022(இரண்டாவது தடவை)

ககாதார் அமைச்சில் தொடர்புடைய அலுவலர் சேவை வகையின் MN - 4- 2006(A) சம்பள அளவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தரம் IIIக்கு ஆட்சேர்க்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைவதற்கு முன்னர் சித்தியடையவேண்டிய முதலாம் வினைத்திறமைகான் தடைப் பரிசை ம் திகதி சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூம் மொழிகளிலும் நடாத்தப்படும் என்பது இத்தால் அறியத்தரப்படுகின்றது .பரிசை நடைபெறும் இடம், திகதி, நேரம் என்பன பரிசை அனுமதி ஆட்டையில் குறிப்பிட்டு அனுப்பிவைக்கப்படும்.

02 തക്കമൈകൾ

ககாதார அமைச்சில் தொடர்புடைய அலுவலர் சேவை வகையின் MN - 4- 2006(A)சம்பள அளவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள் நிலன்புரி உத்தியோகத்தர், வெளியீட்டு உத்தியோகத்தர், நுண் புகைப்படவியலாளர், ஒலி மற்றும் கட்புல உத்தியோகத்தர், சமூக ககாதார பொது வேலை உத்தியோகத்தர்) தரம் IIIக்கு நியமனம் கிடைக்கப் பெற்றுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் இதுவரை இப்பரிசையினை பூரணப்படுத்தியிராத உத்தியோகத்தர்களும் இப் பரிசையின் பொருட்டு விண்ணப்பிக்கமுடியும்.

'03 വിജ്ഞപ്പങ്കൾ

இசுக்றற்றிக்கை கடிதத்தின் இறுதியிலுள்ள மாதிரிப்படிவத்திற்கமைய விண்ணப்பதாரியினால் தயாரிக்கப்படும் விண்ணப்பங்கள் நிறுவனத்தலைவரினுடோக பஸிப்பாளர் (பர்ட்செ), சுகாதார அமைச்சு “சுவசிரிபாய்”,385,வண.பத்தேகம விமலவங்க தேரர் மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கு 2022.12.14 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறுபதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும். அத்துடன் விண்ணப்பம் அடங்கியுள்ள தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில் “சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் சேவைப் பிரிவு (MN - 4- 2006(A) பதவிகளுக்கான முதலாவது விணைத்திறமைகாண் தடைப்பர்ட்செ-2022(இரண்டாவது தடவை)“ என எழுதப்பட வேண்டும்.இந்த விணைத்திறமை கான் தடைப்பர்ட்சைக்கு தோற்றுவதற்கு தேவையான அனைத்து தகமைகளையும் விண்ணப்பதாரி பூர்த்தி செய்துள்ளார் என ஆள்விபரக் கோவையை கையாளும் அலுவலர் உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதுடன் ஒவ்வொருவிண்ணப்பத்திலும் தரப்பட்டுள்ளவிபரங்கள் சரியானவை என்றிருவனத்தலைவரினால் சான்றுப்படுத்தப்படவேண்டியதும் கட்டாயமானதாகும்.தங்களது விண்ணப்ப பத்திரத்துடன் விண்ணப்பதாரியின் முகவரியிடப்பட்ட ரூபா.110.00 பெறுமதிழ்டைய முத்திரை ஒட்டப்பட்ட “9 x 4” அங்குல அளவுடைய கடித உறை ஒன்றும் (இதில் விண்ணப்பதாரி தனது சொந்த முகவரியினையோ

அல்லது அலுவலக முகவரியினையோ குறிப்பிடலாம்) இனைத்து அனுப்பி வைக்கவேண்டும். விழுடவுத்திகத்திக்கு பின்னராக கிடைக்கும் விண்ணப்பங்கள், பிழையான மற்றும் சரியாக பூரணப்படுத்தப்படுவிண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும்.

பின்னராக கிடைக்கும் விண்ணப்பங்கள் சரியான முறையில் பூரணப்படுத்தாத மற்றும் பிழையாக உள்ள விண்ணப்பங்கள் எதுவித அறிவித்தலும் இன்றி நிராகரிப்படும். விண்ணப்பமானது A4 தாளின் இருபக்கங்களினையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும் முதலாவது பக்கத்தில் 01 – 04 வரையான விபரங்களும், இரண்டாவது பக்கத்தில் 05- 09வரையான விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். மாதிரிப் படிவத்திற்கமைவாக இல்லாத விண்ணப்பங்கள் எவ்வித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.

## 04 പരീക്ഷയ്ക്ക് കട്ടണമ്

- 4.1 முதன் முறையாக பரிட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் பரிட்சைக் கட்டணங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய விண்ணப்பதாரிகள் ஒவ்வொரு விடயத்திற்கும் ரூபா.25 வீதம் இரத்துச் செய்யப்படாத முத்திரையினை ஒட்டி அதன் மீது தமது கையொப்பத்தினையும் திகதியையும் இட்டு இரத்துச் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

4.2 எக் காரணத்தினைக் கொண்டும் இவ்வாறு செலுத்தப்பட்ட பரிட்சைக் கட்டணமானது வேறு பரிட்சைகளின் பொருட்டு மாற்றப்படவோ ,அல்லது மீள வழங்கப்படவோமாட்டாது.

## 05 പരീംഗക്കാൻ അനുമതി

- 5.1 ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பொருட்டு விண்ணப்பதாரிகளுக்கு பரிட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்படும். அப் பரிட்சை அனுமதிப் பத்திரத்தினை உரிய முறையில் பூரணப்படுத்தி பரிட்சை மேற்பார்வையாளரிடம் பரிட்சை மண்டபத்தில் கையளிக்கவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லையாயின் பரிட்சைக்கு தோற்றுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

5.2 பரிட்சையின் பொருட்டு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள் பரிட்சை மண்டபத்தில் மேற்பார்வையாளரிடம் தங்களினது ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளுவதன் பொருட்டுக்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றினை கொண்டுவருதல் வேண்டும்.

  - (அ) தேசிய அடையாள அட்டை
  - (ஆ) சுகாதார அமைச்சர் மற்றும் அதனுடன் ஏற்புடைய நிறுவனங்களினால் முறைப்படி வழங்கப்பட்ட அடையாள அட்டை
  - (இ) வலுவுள்ள சாரதி அனுமதிப்பத்திற்கும்
  - (ஈ) வலுவுள்ள கடவுச் சீட்டு

06 പീഠക്കൈത്തിട്ടമ്

இப் பரீட்சையானது அலுவலக நடைமுறை மற்றும் நிதிப்பிரமாணம் என்னும் இரண்டு வினாத்தாள்களை கொண்டுள்ளது. இரு கட்டுரை வடிவிலான வினாத்தாளைக் கொண்டுள்ளது. நேரம் - 02 மணித்தியாலங்கள். 08 வினாக்களில் 05 வினாக்களுக்குமட்டும் விடையளிக்கவும். மொத்தப்புள்ளி 100 ஆகும். விண்ணப்பதாரர் பரீட்சையில் சித்தியடைவதற்கு ஒவ்வொரு வினாத்தாளுக்கும் 40 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

## 7.1 தூபன விதிக்கோவை வினாப்பத்திரம்:-

- ❖ இவ்னினாற்றாள் தூபன விதிக்கோவை, அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நூலையிலே விதிகள் என்பனவற்றை தமுலி கீழே குறிப்பிடப்படும் அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும்.

தூபனவிதிக்கோவை மற்றும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் நடைமுறை விதிகள் தொடர்பான அறிவு

VII ம்	அத்தியாயம்	-	சம்பளம்
VIIIம்	அத்தியாலயம்	-	மேலதிக நேரக் கொடுப்பனவு,விடுமுறை நாள் சம்பளம் மற்றும் படிக்கொடுப்பனவு
XIIம்	அத்தியாயம்	-	விடுமுறை
XIVம்	அத்தியாயம்	-	தீவிற்குள்ளேயான கடமை நிமித்தம் பிரயாணம்
XXVIIம்	அத்தியாயம்	-	கடிதத்தொடர்பாடல் முறை ஒழுங்குவிதி
XXVIIIம்	அத்தியாயம்	-	நிரவாக ஒழுங்குவிதிகள்.
XXXIIம்	அத்தியாயம்	-	அரசியல் உரிமைகளை அனுபவித்தல்.
XXXIIIம்	அத்தியாயம்	-	சட்ட ஆலோசனை மற்றும் சட்டநடவடிக்கை.
XLVIIம்	அத்தியாயம்	-	பொதுநடத்தையும் ஒழுக்கமும்.
XLVIIIம்	அத்தியாயம்	-	ஒழுக்காற்று நடைமுறைவிதிகள்.

- ❖ அரசாங்கசேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 1589/30ம் இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு ஒழுங்குமுறைவிதிகள் கோவையினது:-

IIIம்	அத்தியாயம்	-	நியமனங்கள்
IVம்	அத்தியாயம்	-	சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆட்சேர்ப்புத் திட்டங்கள்
Vம்	அத்தியாயம்	-	அரச�ேவைக்கு நியமிப்புச் செய்வதற்கு தகைமையற்றவர்கள் நியமிப்புக்களை நெறிப்படுத்தும் நியதிகளும்,
VIம்	அத்தியாயம்	-	நிபந்தனைகளும்
VII	அத்தியாயம்	-	நியமிப்புவழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகள்
VIII	அத்தியாயம்	-	தகுதிகாண் காலப்பகுதி,பதில் கடமைகாலப்பகுதிமற்றும் உறுதிப்படுத்தல்
IX	அத்தியாயம்	-	பதவி ஒன்றில் செயற்படுவதற்கு அல்லது பதவி ஒன்றின் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நியமனம்
X	அத்தியாயம்	-	வினைத்திறன் தடை
XI	அத்தியாயம்	-	சிரேஸ்ட நிலை / முது நிலை
XII	அத்தியாயம்	-	அரச சேவையிலிருந்து அரச அலுவலர் ஒருவரை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக விடுவித்தல்
XIII	அத்தியாயம்	-	அரச சேவையிலிருந்து ஒய்வுபெற்ற ஒருவரின் மீள் நியமனம் நியமனத்தை முடிவுறுத்தலும், சேவையிலிருந்து ராஜ்ஞாமா செய்தலும்.
XIV	அத்தியாயம்	-	பதவியை வெறிதாக்குதல்.
XV	அத்தியாயம்	-	சேவை நீடிப்பு மற்றும் பணி ஒய்வு பெறல்
XVI	அத்தியாயம்	-	பதவியுயர்வு தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை
XVII	அத்தியாயம்	-	இடமாற்றம்
XVIII	அத்தியாயம்	-	பதவியுயர்வுகள் மற்றும் இடமாற்ற முடிவுகளுக்கெதிரான மேன்முறையிடு தொடர்பான நடைமுறைகள்
XX	அத்தியாயம்	-	பொருள் விளக்கங்கள்
XXII	அத்தியாயம்	-	

## 7.2 நிதிப்பிரமாண வினாப்பத்திரம்:

- ❖ நிதிப்பிரமாணத்தின் பின்வரும் அத்தியாயங்கள் மற்றும் அரசு பெறுகை நடைமுறைகள் என்பனவற்றை தழுவி தயாரிக்கப்படும்.

நிதிப்பிரமாணத்தில் பின்வரும் அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளது:

I ம்	அத்தியாயம்	-	செலவின் ,அரசினைமதிப்பிடுகேள்
II ம்	அத்தியாயம்	-	செலவு,மீளானிப்பு,பதிவழித்தல் முதலியவற்றிற்கான அதிகாரம்.
III ம்	அத்தியாயம்	-	நிதி முகாமையும், வகைக்கறும் தன்மையும்.
IV ம்	அத்தியாயம்	-	பெறுகைகள்.
V ம்	அத்தியாயம்	-	கொடுப்பனவுகள்
VIம்	அத்தியாயம்	-	அரசாங்கப் பணம் முதலியவற்றின் கட்டுக்காப்பும், கட்டுநிதிகளும், வங்கிக் கணக்குகளும்.

- ❖ അരം പെയ്യകകൾ ചെയ്ത്താണ്

08 പോട്ടേസ് തൊട്ടാൻ ഒമ്മുങ്കു വിതിക്കണക്ക് കമ്പെപ്പിഴ്ത്തൽ.

பரிசார்த்திகள் குறிப்புக்களை தன்னிடத்தில் வைத்து பார்த்து எழுதுதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனைய பரிசார்த்திகளின் விடைத்தாளினை பார்த்து எழுதுதலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் உதவி செய்தலை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். மேலும் கையடக்கத் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய தொடர்பாடல், இலத்திரணியல் உபகரணங்களை பயன்படுத்தாதிருத்தல் வேண்டும். இவ்விதிகளை மீறும் எந்தவொரு பரிசார்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

**09** தயவுசெய்து இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களினைதங்களின் திணைக்களத்தில் /நிறுவனத்தில்/பிரிவில்ககாதாரஅமைச்சின் தொடர்புடைய உத்தியோகத்தர் சேவைகளையின் சம்பளக் குறியீடு MN - 4- 2006(A) சம்பள அளவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளில் கடமையாற்றும் பொருத்தமான உத்தியோகத்தர்களிற்கு தெரியப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றிருக்கள். இத்தகவல்களை [www.health.gov.lk](http://www.health.gov.lk) எனும் இணையத்தைத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.

கவனிக்கவும் :- சிங்களம், தமிழ், ஆங்கில மொழியிலான சுற்று நிருபங்களிடையே ஏதாவது வேறுபாடுகள் காணப்படுமோயின் சிங்கள மொழியில் சுற்று நிருபமே வலுவடையதாகும்.

**Chamika H. Gamage**  
Deputy Director General (Administration),  
Ministry of Health  
"Suwasiripaya"  
Colombo 10.

சாமிக் எச் கமகே  
பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) |  
செயலாளரின் பொருட்டு  
சுகாதார் அமைச்சர்

மாதிரி விண்ணப்பப் படிவம்

சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் சேவைப் பிரிவு (MN - 4- 2006(A) பதவிகளுக்கான முதலாவது வினாக்களிற்குமொத்தமான் தடைப்பீட்சை-2022 (முதலாவது தடவை)

01. (அ) (i) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (தமிழில் : .....  
.....)

(ii) விண்ணப்பதாரியின் முழுப் பெயர் (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில் ):


(iii) முதல் எழுத்துடன் பெயர் : (தமிழில்): .....  
.....

(iv) முதல் எழுத்துடன் பெயர் : (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்)


(ஆ) (i) பதவி மற்றும் உரிய தரம்: .....

(ii) நியமனத் திகதி: .....

(iii) தற்போது பெறும் வருடாந்த சம்பளம்: .....

(iv) கையடக்கத் தொலைபேசி இலக்கம் 

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

(v) தேசிய அடையாள அட்டை இலக்கம் 

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

(vi) மின்னஞ்சல் முகவரி : .....

02. தாங்கள் தோற்றுவதற்கு எண்ணியுள்ள விடயத்திற்கு எதிரேயுள்ள கண்டினுள் (✓) அடையாளத்தினை இடுக.

அலுவலக நடைமுறை விளாப்பத்திற்கு

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

நிதிப்பிரமாண விளாப்பத்திற்கு

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

03. (அ) தற்போது சேவை புரியும் நிறுவனம்: (சிங்களத்தில்) .....  
(தமிழில்) .....

(ஆ) உரிய மாவட்டம் : .....

(இ) இந்த நிறுவனம் நிர்வகிக்கப்படுவது - மத்திய அரசினால்

--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--	--

(ஈ) மாகாண சபையாயின் அதற்குரிய மாகாணம் : .....

(உ) பீட்சை அனுமதி அட்டை அனுப்புவதன் பொருட்டு தெளிவாக விண்ணப்பதாரியினது முகவரியிடப்பட்ட 9" x 4" அளவு ரூபா.110.00 பெறுமதியுடைய முத்திறை ஒட்டப்பட்ட கடித உறைகள் ஒன்று (01) இணைக்கப்பட்டு உள்ளதா?.....

(ஊ) (i) தபால் முகவரி (சிங்களத்தில்): .....

(ii) தபால் முகவரி (ஆங்கில கப்பிற்றல் எழுத்துக்களில்): .....

04. பீட்சைக்கு தோற்றுவுள்ள மொழி (சிங்களம் /தமிழ் /ஆங்கிலம்): .....

- 05. (அ) இதற்கு முன்னர் பரிசைக்குத் தோற்றியுள்ளீரா? .....   
 (ஆ) அவ்வாறு தோற்றியிருந்கால் இந்த தடவை முத்திரை வட்டப்பட்டுள்ளதா? .....

മുത്തിരൈക്കൂൺടു

- ## 06. விண்ணப்பதாரியின் உறுதியுரை

- (i) இவ்விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்றும் இப் பரிசைக்கு நான் முதற்தடவையாக தோற்றுவதனால் பரிசைக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்றும் / முதற் தடவை அல்லாத படியால் ரூபா..... பெறுமதியுடைய முத்திரை ஒட்டியுள்ளதாகவும்\* இம் முத்திரையானது விண்ணப்பப்படிவத்தில் ஒட்டி இருத்துச் செய்வதற்கு முன்னர் பாவிக்கப்படாத பெறுமதியுடைய முத்திரையெனவும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

(ii) சுகாதார அமைச்சு பரிசைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுவேன் என்றும், இப் பரிசை தொடர்பான பிரமாணங்களுக்கு அமைய நான் தகைமையற்றவனாக காணப்பட்டால் எனது பரிசையார்த்தித் தன்மையினை இருத்துச் செய்தவற்கும் இது தொடர்பாக எடுக்கப்படும் எந்த தீர்மானத்திற்கும் இணங்குவேன் என்றும் இத்தால் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

திகதி :.....

விண்ணப்பதாரியின் கையொப்பம்

07. கனிநப்பர் கோவையினை கையாளும் விதிய முகாமைத்துவ உதவியாளரின் உறுதியுரை

இந்த விண்ணப்பம் விண்ணப்பம் பாரமேற்கப்படும் தினத்திற்கு முன்னர் என்னிடம் கிடைக்கப்பெற்றென்றும், தனிநபர் கோவையில் உள்ள தகவல்களுக்கு அமைய விண்ணப்பதாரி இந்த விண்ணப்பத்தை சரியாக பூரணப்படுத்தியுள்ளதாகவும், இந்த விண்ணப்பத்தில் பிரதி தனிநபர் கோவையில் கோவையிடப்பட்டுள்ளதென்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

கிக்கி :

പെയർ, കൈയ്യാപ്പമ്

08. நிறவுஞக் கலைவரின் கையொப்பம்

திரு/திருமதி/செல்வி/செல்வன்\* .....என்பவர்..... உத்தியோகத்தராக எனது நிறுவனத்தில் பணிபுரிகின்றார். ஏன்றும் அவ் உத்தியோகத்தற் இப் பரிட்சைக்குத் தோற்றுவது முதன் முறையாக இல்லாத\* படியால் ரூபா ..... பெறுமதியான முத்திரைகள் இவ்விண்ணப்பத்தில் ஒட்டியுள்ளதாகவும் /முத்திரைகள் ஒட்ட அவசியமில்லை\* எனவும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் சயவிபரக் கோவையில் உள்ள விபரங்களின் படி சரியானவைகள் எனவும், எனது முன்னிலையில் கையொப்பமிட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி:.....

தினைக்களத் தலைவரின் கையொப்பம்  
(இனப்பர் முத்திரை இடப்பட வேண்டும்)

09. பஞ்சாகப்படுத்தப்பட்ட பிரிவு / விசேட இயக்கத்தலைவரின் உறுதிப்படுத்தல்.

திரு/திருமதி/செல்வி/செல்வன்\* ..... என்பவர் எனது நிறுவனத்தில் ..... உத்தியோகத்தராக பணியாற்றுகின்றார் என்றும், விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் விண்ணப்பதாரியின் கயலிபரக் கோவைக்கு அமைய சரியானவையென்றும், இப்பரீசைக்குத் தோற்றுவதற்கு உரியதகைமகளினை இவர் பக்கிசெய்கூர்கள் என்றும் உறுதிப்படுத்துகின்றேன்.

திகதி:.....

பன்முகப்படுத்தப்பட்ட பிரிவி/விசேட இயக்கத் தலைவரின் கையொப்பம்  
(இறுப்பர் முத்திரை இடப்படவேண்டும்)

\* - පොරුන්තුමෙනුගත බෙඟුවිටවුම්